பரிந்துரையும் வந்திருக்கிறது. அது மட்டுமின்றி, புதுக்குடி டவுன் பஞ்சாயத்தில் முன்பிருந்த அரசாங்கம் 65,000 ரூபாய் செலவிட்டு மேல்நிலைத் தொட்டி கூட ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், அந்தத் தொட்டியில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட வர வில்லை. ஏனென்றால், தண்ணீர் இல்லை. ஆகவே, இந்த இரண்டு திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேண்டிய ஏற்பாடு செய்ய அரசு முற்படுமா ?

மாண்புமிகு திரு. க. அன்பழகன் : தலைவர் அவர்களே, நீர் வழங்கல் திட்டத்திலிருந்து மான்கோடு ஊராட்சியை நீக்க வேண்டும் என்றும் இணைந்த நீர் வழங்கல் திட்டத்தின் மதிப் பீட்டையும் வாரியம் ஒப்பளிப்பதற்காக எஞ்சியுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய திருத்தியமைக்கப்பட்ட வீதாசாரச் செலவுகள் எவ்வளவு என்பதை உடனடியாகக் குறிப் பிடுமாறும் தமிழ்நாடு நீர் வழங்கல்-கழிவு நீர் அகற்று வாரியத் தின் தலைமைப் பொறியாளர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். வாரியத்திடமிருந்து திருத்த மதிப்பீடு எதிர்பார்க்கப்படுகிறது. அது வரப் பெற்றவுடன், வாரியம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும்.

அம்மூர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கு திட்டம்

*70 வினா—திரு. கே. ஏ. வகாப் : மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக் களுக்கு விடையளிப்பாரா—

(அ) வடார்க்காடு ஜில்லா வாலாஜா ஒன்றியத்தில் உள்ள அம்மூர் பேரூராட்சியில் ஒரு குடிநீர் விஸ்தரிப்புத திட்டம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா ?

(இ) ஆம் எனில், எப்போது அமைக்கப்படும் ?

மாண்புமிகு திரு. க. அன்பழகன் : (அ) இல்லை.

(இ) அம்மூர் பேரூராட்சியினர் முன் வந்து தங்களுடைய போரூராட்சிக் குடி தண்ணீர் விஸ்தாரிப்புத் திட்டம் வேண்டு மென்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை அணுகி, ஆய்வுச் செலவை ஏற்றுக் கொள்வதாய் இருந்தால், அம்மூர் பேரூராட்சிக்கு குடிநீர் விஸ்தரிப்புத் திட்டம் அமுலாக்குவதற்கு தக்க நட வடிக்கை எடுத்துக் கொள்ளப்படும்.

1974 சனவரி 22]

திரு. நா. வீராசாமி : அம்மூரைப் போல வடாற்காடு மாவட்டத்தில் இருக்கக்கூடிய டவுன் பஞ்சாயத்துக்கள் எல்லாம் ஆய்வு செய்வதற்காகக் கட்டணத்தைச் செலுத்திவிட்டன. அப்படிக் கட்டணம் செலுத்தியுள்ள டவுன் பஞ்சாயத்துகளுக்காவது உடனடியாகக் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படுமா ?

மாண்புமிகு திரு. க. அன்பழகன் : ஆய்வு செய்வதற்கு கட்டணம் கட்டுவது பெண் பார்ப்பதுபோல. அதற்குப் பின்னர் பிடித்திருந்தால் திருமணம் நடக்கும், இல்லாவிட்டால் நடக்காது. ஆய்வு செய்து, அந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவை 30 ஆண்டுக் காலத்தில் திருப்பித்தர அவை ஒத்துக்கொள்ள வேண்டும். செலவு அதிகமாக இருக்கிறது என்றால் குறைந்த செலவில் புதியதாக ஒரு திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். ஆய்வு செய்வதற்காக, ஒரு குறைந்த தொகையைத் தந்துவிட்ட காரணத்தினாலேயே திட்டங்கள் நேரிடையாக நிறைவேற்றப்படாது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : கேள்வி எண்கள் 71, 72, 73 தள்ளிவைக்கப்படுகின்றன. அடுத்த கேள்வி 74.

Regulator across Mudavanar in Vettangudi

* 74 *Q.*—THIRU N. DENNIS : Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(*a*) whether it is a fact that the construction of a regulator at Mudavanar drain in Vettangudi of Sirkali taluk has been taken up for execution; and

(*b*) if so, the details thereof?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : (அ) ஆம்.

(இ) சீர்காழி வட்டம், வேட்டங்குடி கிராம எல்லைகளுக்குள் முடவனாற்றின் குறுக்கே ரூ. 2.89 லட்சம் செலவில் பொறி மதகு ஒன்றைக் கட்டும் பணி நிறைவேற்றப்படுவதற்காக 1973 ஜூலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கட்டுமானப்பொருள்கள் சேகரிக்கும் பணி நிறைவேறி வருகிறது. மண்கரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடிகாலில் நீரோட்டம் தொடங்கிவிட்டபடியால் கட்டுமானப் பணி 1974-ல் வடிகாலில் நீர் வரவு நின்றுபோகும் காலத்தொடக்கத்தில் மீண்டும் தொடங்கப்படும். 1973 ஜூலை வரை இத் திட்டம் முழுவதற்கும் செலவிட்ட தொகை சுமார் ரூ., 60,000 ஆகும்.